

## சிங்கப்பூரர்களிடையே மனிதநேயம் குறைந்து காணப்படுகிறது - விவாதிக்க

‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனப் பறைசாற்றிச் சென்றார் தமிழ் மூதாட்டி ஒளவையார். இவ்வுலகில் மனிதராய்ப் பிறத்தலின் சிறப்பு அம்சம் எல்லா உயிரினங்கள் மீதும் அன்பும் பரிவும் காட்டுதலில் அடங்கியுள்ளது. அதுவே மனிதநேயம் எனப்படும். சின்னஞ்சிறிய நம் சிங்கை நாடு குறுகிய காலகட்டத்தில் இவ்வையகமே வியக்கும் வண்ணம் சாதனைகள் பலவற்றைப் புரிந்திருக்கிறது. இந்நிலையில் எல்லா வளமும் பெற்றுச் சிறப்பாக வாழும் நம் மக்களிடையே மனிதநேயம் குறைந்து காணப்படுகிறதா? இது குறித்துச் சற்று ஆராய்வோம்.

என் கருத்துப்படி இக்கட்டுரையின் தலைப்பை நான் பெரிதும் ஆமோதிக்கிறேன். கடந்த வாரம் வெளியான செய்தி ஒன்று, சென்ற ஆண்டு சிங்கப்பூரில் குற்றச்செயல்கள் கணிசமான அளவு உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தது. முக்கியமாக அப்பாவி முதியோர்களை ஏமாற்றியோ அல்லது காயப்படுத்தியோ நடந்த குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன. இச்செய்தி நம் நாட்டு மக்களிடையே மனிதநேயம் குறைந்திருப்பதையே காட்டுகின்றது.

தற்போது சிங்கப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கட்டாயமாக ஆறு மணி நேர சமூகச் சேவை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இக்கட்டாய சமூக சேவையை மாணவர்கள் நிறைவேற்றினாலும் அவர்கள் அதை முழு மனத்துடன் செய்கிறார்களா என்பது கேள்விக்குறியே. பொதுமக்களிலும் குறைந்த எண்ணிக்கையுடைய சிலரே சமூகச் சேவை புரிகின்றனர். இது நம் மக்களிடையே நிலவும் சோம்பேறித்தனத்தையும் தங்கள் சமூகத்திற்குப் பங்களிக்க மறுக்கும் அவர்களது குறுகிய மனப்பான்மையையும் காட்டுகிறது என்றால் அது மிகையாகாது.

### “அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும்”

என்னும் வள்ளுவரின் சிந்தனைக்கேற்ப அறமானது எவ்வுயிரையும் கொல்லாதிருத்தலேயாகும். ஆனால், பச்சிளம் குழந்தைகளைக்கூட விட்டுவைக்காமல் ஈவு இரக்கமின்றி அவர்களுக்குச் செய்யப்படும் கொடுமைகள் அவ்வப்போது தகவல் சாதனங்களில் உலா வருகின்றன. மாற்றான் தாய் தந்தையர் சிறுவர்கள் மீது நடத்தப்படும் அரக்கத்தனமான செயல்களும் நம் காதுகளுக்கு எட்டாமலில்லை. மனித நேயத்திற்கு முற்றிலும் எதிரான இச்செயல்களைச் சிங்கப்பூரர்களிடையே நிகழ்வது அவமானத்திற்குரியது.

இத்தருணத்தில் என் சொந்த அனுபவம் ஒன்றினையும் நான் கூற விழைகிறேன். கடந்த ஆண்டு என் பள்ளியும் தனியார் நிறுவனமொன்றும் இணைந்து நடத்திய பொதுச்சேவை ஒன்றில் நானும் என் நண்பர்கள் சிலரும் கலந்துகொண்டோம். நற்பணிக்காக நிதி சேர்க்க முனைந்த எங்களைப் பொதுமக்களில் சிலர் சந்தேகக் கண்களுடன் நோக்கினர். சிலர் எங்களைச் சற்றும் பொருட்படுத்தாது அலட்சியத்துடன் சென்றனர். பொதுமக்களின் அத்தகைய நடத்தை என்னைப் பெரிதும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.

நம் மக்களிடையே மனிதநேயம் குறைந்து காணப்படுகிறதென்றாலும் முற்றிலுமாக அது இல்லாமல் போய்விடவில்லை. நம் அண்டை நாடுகளில் ஏதேனும் ஒன்றில் இயற்கைப் பேரிடரினால் துன்பம் ஏற்பட்டால் சிங்கப்பூரர்கள் மனமுவந்து உதவி புகின்றனர். வசதிகுறைந்த மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல அறநிதி அமைப்புகள் செயலாற்றி வருகின்றன. நம் அரசாங்கமும் ஏழ்மையில் வாடும் மாணவர்களுக்குச் சிறப்பு சலுகைகள் பலவற்றை வழங்கி வருகின்றது.

ஆக, பல்வேறு துறைகளில் வெற்றி நடைபோடும் சிங்கப்பூரர்கள் அவர்களுடைய மனித நேயத்தையும் வளர்த்துக் கொள்வது சாலச்சிறந்ததாகும். அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நம்மை மேம்படுத்திக் கொண்டால் நம் நாட்டின் புகழ் எவ்விடத்தும் பரவி என்றென்றும் நிலைத்து நிற்கும்.

**ஆனந்தன்**

**உயர்நிலை 4 உயர்தமிழ்**

**தஞ்சோங் காத்தோங் உயர்நிலைப்பள்ளி**

